

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை நீதிவான்களின் நிறுவனத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து நிறுவனத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்குஇணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிறுவனம் கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிறுவனம் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலாந்தியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய

பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இயலுமான அளவில் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிறுவனத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிறுவனத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த இணங்காமை	நியமம்	தொடர்பாக	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ)	இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியம இலக்கம் 01 இன் 63(உ) ஆம் பந்தியின் நிதிக்கூற்றுக்களில் பெறுமானங்களை சமர்ப்பிக்கும் போது மட்டம் தட்டலை பயன்படுத்த வேண்டிய போதும், 2024 ஆண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றினுள் சதங்களினால் காண்பிக்கப்பட்டிருந்தது.	நிதிக்கூற்றுக்களில் மட்டம் தட்டலை பயன்படுத்தாது ரூபா மற்றும் சதத்தால் நியமித்திற்கு இணங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.	மட்டம் கணக்கீட்டு நியமித்திற்கு இணங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.	தொடர்புடைய கணக்கீட்டு நியமித்திற்கு இணங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- (ஆ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு இதை நிதிசார் தொடர்புடைய
நியம இலக்கம் 02 இன் 22 ஆம் செயற்பாடுகளின் கீழ் கணக்கீட்டு
பந்தியின் பிரகாரம் காசுப் பாய்ச்சல் காரணிக்கப்படுவதை சரிசெய்து நியமத்திற்கு
கூற்றினுள் மத்திய அரசு அல்லது செயற்பாட்டு நடவடிக்கையின் இணங்கி
ஏனைய அரசு பிரிவு நிறுவனங்களின் கீழ் காண்பிக்கப்படுவதற்கு நடவடிக்கை
மூலம் மானியமாக அல்லது நடவடிக்கை எடுத்துள்ளதென. எடுக்க
பறிமாற்றங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கை வேண்டும்.
ஒதுக்கம் அல்லது ஏனைய பாதீட்டு அதிகாரத்தின் கிடைக்கும் தொகை
செயற்பாட்டு நடவடிக்கையின் கீழ் காண்பிக்க வேண்டிய போதும், 2024
ஆண்டிற்காக கிடைத்த ரூபா 8,408,494 பெறுமதியுடன்கூடிய நிதி
மானிய பெறுவனவு நிதி நடவடிக்கையின் கீழ்
காண்பிக்கப்பட்டிருந்தது.
- (இ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு மீள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய
நியம இலக்கம் 07 இன் 65 ஆம் செய்யப்பட்டுவருவதாக கணக்கீட்டு
பந்தியின் பிரகாரம் சொத்தொன்றின் அறிவித்துள்ளது. நியமத்திற்கு
எஞ்சிய பெறுமதி மற்றும் பயன்தரு இணங்கி
ஆயுட் காலத்தை குறைத்து நடவடிக்கை
ஒவ்வொரு வருடாந்த அறிக்கையிடல் எடுக்க
காலப்பகுதியின் இறுதி திகதியின் வேண்டும்.
மீளாய்வு செய்ய வேண்டிய போதும், நிறுவனத்தின் 2024 திசம்பர் 31 இல்
உள்ளவாறு முழுமையாக
பெறுமானத் தேய்வு பூர்த்தி
செய்யப்பட்ட ரூபா 47,729,163
பெறுமதியான சொத்துக்கள் 06
வகைகள் மீளாய்வு
செய்யப்பட்டிருக்கவில்லை. அதன்
பிரகாரம் அது இலங்கை
பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 03
இன் பிரகாரம் கணக்கீட்டு
மதிப்பீடொன்றின் வித்தியாசமாக
கணக்கீடு செய்ய வேண்டிய போதும்,
அவ்வாறு செய்திருக்கவில்லை.

1.5.2	கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இல்லாதிருந்தமை விடயம்	தொகை	சமர்ப்பிக்கப்படாத கணக்காய்வு ரூபா	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ)	ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்	3,130,669	சொத்துக்களின் வகை, இன்வொயிஸ், மதிப்பீட்டு அறிக்கை	2012 ஆண்டிற்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட இந்த சொத்துக்களிற்கு உரிய விலை பட்டியல்கள் அல்லது மதப்பீட்டு அறிக்கைகள் தற்போது நிறுனத்தில் இல்லாததுடன், இந்த சொத்துக்கள் முன்னைய ஆண்டுகளில் காசேடு மற்றும் கணக்குகள் மூலம் தகவல்கள் பெற்றுக்கொண்டு நிலையான சொத்துக்கள் பதிவேட்டில் உள்ளடக்கப்பட்டதாக அறிவித்திருந்தது.	சொத்துக்களின் மீதியை உறுதிப்படுத்துவதற்கு உரிய சான்றுகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(ஆ)	நூலக புத்தகங்கள்	1,306,195	புத்தகங்களின் எண்ணிக்கை, புத்தகங்களின் பெறுமதி	நூலகத்தை திருத்துவதனாலும், நூலகப் பதவி வெற்றியாகிய காரணமாக அந்த குறைபாடுகள் இடம்பெற்றதாகவும், 2025.01.15 திகதி நூலகர் ஆட்சேர்க்கப்பட்டதாகவும், தற்போது நூலக செயன்முறை முறையாக இடம்பெறுவதாகவும் அறிவித்திருந்தது.	புத்தகங்களின் பெறுமதியை உறுதிப்படுத்துவதற்கு உரிய சான்றுகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(இ)	வாகனங்கள்	-	வாகனங்களின் பெறுமதி உறுதிப்படுத்துதல் ஆவணங்கள் (மதிப்பீட்டு அறிக்கை போன்றவை)	இந்த 02 வாகனங்களை அமைச்சு மூலம் வழங்கப்பட்டிருந்ததுடன், அவற்றின் பெறுமதிகளை உறுதி செய்து நீதிமன்ற அமைச்சினால் கிடைத்த உடனே கணக்காய்விற்கு சமர்ப்பிப்பதற்கு முயற்சி எடுப்பதென அறிவித்திருந்தது.	வாகனங்களின் பெறுமதியை உறுதிப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா. 2,841,598 மிகையானதுடன், அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா. 118,263 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா. 2,959,861 வளர்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இந்த வளர்ச்சிக்கு மூலதன மானியம் ரூபா. 8,426,494 இனால், வெளிநாட்டு மானியம் பெறுவனவு ரூபா. 4,645,460 இனால் அதிகரித்தமை மற்றும் வெளிநாட்டு பயிற்சி மற்றும் கருத்தரங்கு செலவினம் ரூபா. 4,819,557 இனால் அதிகரித்தமை பிரதான காரணங்களாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு
3.1 முகாமைத்துவச் செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
ரூபா 3,517,995 பெறுமதியுடன்கூடிய சட்ட தரவு களஞ்சிய தொகுதியை 2017 ஆண்டு முதல் 2024 திசெம்பர் 31 வரையும் விளைவற்று காணப்பட்டது.	சட்ட தரவு களஞ்சிய தொகுதியை நாளாதுவரையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதென அறிவித்திருந்தது.	சட்ட தரவு களஞ்சிய தொகுதியை நாளாதுவரையாக்கி பயன்படுத்த வேண்டும்.

3.2 பெறுகை முகாமைத்துவம்
கணக்காய்வு அவதானிப்பு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2024 ஆண்டில் பெறுகைகள் திட்டத்தினுள் ஆளணி பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்காக ரூபா. 250,000 ஆன பெறுமதியொன்று உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், அந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டமும், ஆண்டினுள் நடாத்தியிருக்கவில்லை.	செலவுகளை கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை மூலம் ஊழியர் ஆட்சேர்ப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ள காரணத்தாலும் நிறுவனம் உக்கிரமான ஊழியர் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்ததுடன், தொடர்ந்தும் செய்யப்பட்ட அறிவூட்டல் மற்றும் கோரிக்கை காரணமாக இந்த பிரச்சினை தற்போது ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளதாகவும், மேற்குறித்த விடயங்கள் காரணமாக அனைத்து நிதிஏற்பாட்டு தொகையையும் பயன்படுத்த முடியவில்லையென அறிவித்திருந்தது.	நிதிஏற்பாடு சரியாக மதிப்பிடப்பட்டு, பெறுகைகள் திட்டத்திற்கு உள்ளடக்கப்பட வேண்டும்.

3.3 மனித வளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரைகள்
(அ) 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணி 34 ஆவதுடன், உண்மையான பதவியணி 18 ஆகையால் பதவியணியின் வெற்றிடங்கள் எண்ணிக்கை 16 ஆனது.	செயலாளர், ஆராய்ச்சி உத்தியோகத்தர், மென்/வன் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 2024 திசெம்பர் மாதத்தில் ஆட்சேர்க்கப்பட்டுடன் நூலகர், சாரதி ஆகிய பதவிகள் 2025 சனவரி மாதம் ஆட்சேர்க்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக Evaluation and monitoring, Typist, Driver, நிர்வாக உத்தியோகத்தர் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அறிவித்துள்ளது.	வெற்றிடங்களை தாமதமின்றி பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- (ஆ) சிரேஷ்ட மட்ட 03 சிரேஷ்ட மட்ட 03 வெற்றிடங்களை
பதவிகளுக்குரியதாக 03 வெற்றிடங்களுக்காக தாமதமின்றி
வெற்றிடங்களும், கனிஷ்ட மட்ட 01 செயலாளர் மற்றும் ஆராய்ச்சி பூர்த்திசெய்வதற்கு
பதவிக்குரியதாக 01 வெற்றிடமும், ஒருவரை நடவடிக்கை
இரண்டாம் மட்ட 05 ஆட்சேர்க்கப்பட்டதுடன், எடுக்க வேண்டும்.
பதவிகளுக்குரியதாக 07 மேலும் ஆராய்ச்சி
வெற்றிடங்களும், ஆரம்ப மட்ட 02 உத்தியோகத்தர்
பதவிகளுக்குரியதாக 04 பதவியொன்று வெற்றிடமாகி
வெற்றிடங்களும், காணப்படன. உள்ளதுடன், அதை
எதிர்காலத்தில் பூர்த்தி
செய்துக்கொள்ள முயற்சி
எடுப்பதாகவும், கனிஷ்ட
முகாமைத்துவ மட்ட வெற்றிட
பதவிகளில் ஆட்சேர்ப்புத்
திட்டம் அங்கீகாரத்திற்காக
அனுப்பி உள்ளதுடன், அந்த
செயன்முறை
செயற்படுத்தப்பட்டு
வருதாகவும், இரண்டாம்
மட்ட ஏனைய நான்கு
பதவிகளின் நூலகர், சனவரி
15 ஆம் திகதி
ஆட்சேர்க்கப்பட்டதாகவும், 03
முகாமைத்துவ உதவி
பதவிகளுக்குரிய பதவிகள்
நடைமுறை மட்டத்தில்
காணப்படுவதென
அறிவித்துள்ளது.
- (இ) 1985 இன் 46 ஆம் இலக்க நூலகர் பதவிக்காக 2025.01.15 வெற்றிடங்களை
இலங்கையின் நீதிபதிகள் சட்டத்தின் ஆட்சேர்க்கப்பட்டுள்ளது. தாமதமின்றி
பந்தியிலக்கம் 05(ஈ)இன் பிரகாரம் Evaluation and monitoring, பூர்த்திசெய்வதற்கு
நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்காக Typist, Driver, நிர்வாக நடவடிக்கை
நூலக வசதிகளை வழங்கும் ஆகிய ஆட்சேர்ப்புத் எடுக்க வேண்டும்.
நிறுவனத்தின் அடிப்படை இலக்காக பதவிகளில் ஆட்சேர்ப்புத்
இருந்த போதிலும் நூலகர் ஒருவரின் திட்டத்திற்கு முகாமைத்துவ
பதவி வெற்றிடமாக காணப்படுவதால் சேவை திணைக்களத்தினால்
குறித்த நோக்கங்களை அடைந்து அங்கீகாரம் 2025.04.04
இல்லையென அவதானிக்கப்பட்டது. வழங்கப்பட்டுள்ளது. Evaluation
இதற்கு மேலதிகமாக, Evaluation and monitoring officer, நிர்வாக
உத்தியோகத்தர், Typist, Driver அங்கீகாரத்திற்காக ஆட்சேர்ப்பு
போன்ற பதவிகள் அங்கீகரிக்கப்பட்ட மீளாய்வு குழுவிற்கு
பதவியணியின் பிரகாரம் 100 நீதிமன்ற அமைச்சின் ஊடாக
சதவீதம் வரையிலும் வெற்றிடமாக அனுப்பி உள்ளதுடன், அதுவும்
காணப்பட்டன.. நடைமுறை மட்டத்தில்
காணப்படுவதென
அறிவித்துள்ளது.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்
4.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பந்தி இலக்கம் 40(1) இன் பிரகாரம் நிறுவகத்தின் உள்ளக கணக்காய்வினை மேற்கொள்ளுவதற்காக அந்த நிறுவனத்தின் நிர்வாக சபையினால் நியமிக்கப்படுகின்ற தமது உள்ளக கணக்காய்வாளர் ஒருவர் இருக்க வேண்டிய போதிலும் 2024 திசம்பர் 31 வரை உள்ளக கணக்காய்வாளர் பதவி வெற்றிடமாக நிலவியது.	ஆட்செர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.	கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.